



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

வழக்கு எண். SA 4709/B/2021

திரு. N.பிரகாசம்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று 02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. N.பிரகாசம் அவர்கள் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு. எம். மகேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் அவர்கள் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 14.12.2020 தேதியிடப்பட்ட மனுவில், கடந்த 06.03.2020 அன்று என்னுடைய பண்ணைகுட்டையிலிருந்து உபரி மண்ணை வீட்டிற் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டி வட்டாட்சியர், சீர்காழி அலுவலகத்திற்கு வந்து நேரில் விண்ணப்பம் செய்ததன் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி சீர்காழி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 01.02.2021 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 27.03.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (02.06.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான மனுதாரர், தான் கோரிய தகவல்கள் நாளதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், உரிய தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோரிய தகவல்களை விசாரணையின்போது, மனுதாரருக்கு சார்வு செய்து, அதன் நகலினை ஆணையத்தின் பார்வைக்கு வைத்தார். மேற்படி பொது தகவல் அலுவலரின் ஆவணங்களை பரிசீலனை செய்ததில், மனுதாரருக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்து, மேற்படி மனுதாரர் தெரிவித்த காரணத்தினால், அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆணையம் கருதி, மேற்படி மனுதாரரின் தகவல் சம்பந்தமான விசாரணையை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் தீர் விசாரித்து 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

1. மனுதாரரின் சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள், மனுதாரர் கோரியுள்ள தகவல் அடங்கிய ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 18(3)(b)ன்கீழ் ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மனுதாரரையும் விசாரணைக்கு அழைத்து, விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 25 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் மூலம் இவ்வாணையத்திற்கு பதிவஞ்சல் மூலம் சமர்ப்பிக்க ஆணையம் உத்திரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். SA 4709/B/2021

பெறுநர்

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  
சீர்காழி,  
மயிலாடுதுறை மாவட்டம்.

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்

திரு. N.பிரகாசம்,  
S.கோடங்குடி,  
நிம்மேலி (அஞ்சல்),  
சீர்காழி வட்டம்,  
மயிலாடுதுறை மாவட்டம்

Copy to: File  
SCPA-10.06.2022